



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 46]

சென்னை, புதன்கிழமை, நவம்பர் 13, 2019
ஐப்பசி 27, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் 27/1975 பிரிவு 44(4)-ன் கீழ் செயல்படாத சங்கங்கள் பற்றிய அறிவிக்கை.
(ந.க. எண் 4121/ஆ2/2018)

1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கப்பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975-ம்) பிரிவு 44(2)-இன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, கீழ்க்கண்ட சங்கங்களின் செயல்பாடு குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12-06-2019-ல், வெளியான தமிழ்நாடு அரசிதழ் எண்.24 பகுதி VI பிரிவு 1-இன் இணைப்பு பக்கம் 1 முதல் 5 வரை பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 3 மாதத்திற்குள் இச்சங்கங்களின் கலைப்பு குறித்து எதிர்ப்பு பெறப்படாததாலும் இதற்கு மறுக்கத்தக்க காரணங்களும் ஆதாரங்களும் தெரிவிக்கப்படாததாலும் இச்சங்கத்தின் பெயர்கள் சங்கச்சட்டம் பிரிவு 44(4)-இன் படி சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பானது பிரசுரமான நாளில் இருந்து இச்சங்கங்கள் கலைக்கப்பட்டதாகக் கருதப்படும் எனவும், இவ்வறிவிப்பு வெளியான முதல் ஓராண்டுக்குள் பிரிவு 44(5)-இன் கீழ் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது.

வரிசை எண்
சங்கங்களின்
பதிவு எண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1.	3/2008	இறை அருள் நற்பணி மன்றம், 4/124,கோவை மெயின் ரோடு, நடுப்பாளையம், குருமந்தூர்-638 458.
2.	10/2008	Social Theme Environment Preservation Society (Steps), 117/1, கூத்தனூர் ரோடு, ரங்கசமுத்திரம், சத்தி - 638 402
3.	47/2008	குறைந்த ஊதியம் வாங்குவோர் ஆதிதிராவிடர் குடியிருப்பு சங்கம், 24, நகராட்சி காலனி, வாங்க்கால் வீதி, கோபிசெட்டிபாளையம்.
4.	64/2010	மக்கள் நலச்சங்கம், 29 S.D.N. காலனி, பஸ்நிலையம் பின்புறம், புதுப்பாளையம், கோபி-638476 ஈரோடு மாவட்டம்
5.	66/2010	மல்லன்குழி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பதிவு அலுவலகம் பலநோக்குமையம், மல்லன்குழி (அஞ்சல்), தாளவாடி (வழி), சத்தி (TK) ஈரோடு மாவட்டம்
6.	73/2010	எம்மாம்பூண்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கதவு எண்.440/1, சபரி காமளக்கல், பேருந்து நிலையம் எதிரில், கோவை மெயின் ரோடு, நம்பியூர் அஞ்சல்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
7.	78/2010	கரட்டுப்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கரட்டுப்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில், கரட்டுப்பாளையம் ஊராட்சி, நம்பியூர் வட்டம்
8.	90/2010	மாதம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், வெங்கநாயக்கன்பாளையம், மாதம்பாளையம்(Po) சத்தி (Tk), ஈரோடு (Dt) 638 459
9.	93/2010	தேசிபாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், தேசிபாளையம்.
10.	95/2010	அஞ்சாணூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, இருகாலூர் அஞ்சல், நம்பியூர் வழி, கோபிசெட்டிபாளையம் தாலுக்கா, ஈரோடு மாவட்டம்.
11.	98/2010	கடத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, 3/89, சாணார்புதூர், கடத்தூர்(அஞ்சல்), காசிபாளையம் (வழி), கோபி (குா), ஈரோடு (Dt)
12.	102/2010	ஓடையாக்கவுண்டன்பாளையம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுயஉதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு, காமராஜபுரம் தெற்குவீதி, ஓடையாக்கவுண்டன்பாளையம் (Po), கோபி (TK), ஈரோடு (Dt)
13.	109/2010	பெருமுகை பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுயஉதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு, சமுதாய நலக்கூடம், பெருமுகை புதூர், கள்ளிப்பட்டி (வழி), கோபி (TK), ஈரோடு மாவட்டம்.
14.	110/2010	அம்மாபாளையம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுயஉதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு, ராக்கணாம்பாளையம், அம்மாபாளையம், கோபி (TK), ஈரோடு மாவட்டம்.
15.	113/2010	மேவானி பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுயஉதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு, 82/54, அல்லாசாமி கோவில் வீதி, மேவானி, கோபி.
16.	117/2010	திகினாரை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பலநோக்குமையம், திகினாரை (அஞ்சல்), தாளவாடி வழி, சத்தி (குா), ஈரோடு மாவட்டம்
17.	122/2010	பொலவபாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பொலவபாளையம் (அஞ்சல்), நம்பியூர் (வழி), கோபி (குா), ஈரோடு மாவட்டம்-638 466
18.	123/2010	குருமந்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, குருமந்தூர்(அஞ்சல்), குருமந்தூர்(வழி), கோபிசெட்டிபாளையம் (குா) ஈரோடு மாவட்டம்-638 466
19.	124/2010	காராப்பாடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், காராப்பாடி (அஞ்சல்), சத்தி (குா), ஈரோடு மாவட்டம் 638 459
20.	125/2010	காவிலிபாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், காவிலிபாளையம், சத்தி 638 459
21.	126/2010	வேமாண்டாம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வேமாண்டாம்பாளையம்(அஞ்சல்), நம்பியூர்(வழி) கோபி (குா) ஈரோடு மாவட்டம்-638 466
22.	127/2010	வரப்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், வரப்பாளையம்-638 459
23.	132/2010	கலிங்கியம் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, பாரதிநகர், கலிங்கியம் (அஞ்சல்) கோபி (குா) ஈரோடு மாவட்டம்
24.	134/2010	பொம்மநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, பொம்மநாயக்கன்பாளையம் கோபி (குா) ஈரோடு (மா)
25.	135/2010	கோட்டுப்புள்ளாம்பாளையம் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வேங்கையம்மன் நகர், கோட்டுப்புள்ளாம்பாளையம் (அஞ்சல்) கோபி (குா) ஈரோடு (மா)
26.	144/2010	புள்ளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, 104, புது ஆதிதிராவிடர் காலனி, ஏழூர் மேடு புள்ளப்பநாயக்கன்பாளையம் (அஞ்சல்) தூக்கநாயக்கன்பாளையம் (அஞ்சல்) கோபி (குா)
27.	149/2010	விண்ணப்பள்ளி பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு மகளிர் பல்நோக்குமையம், விண்ணப்பள்ளி பவானிசாகர் வட்டாரம் சத்தி வட்டம்
28.	18/2012	சத்தியமங்கலம் ரியல் எஸ்டேட் மீடியேட்டர்கள் நல சங்கம் 395 காமராஜ் நகர் மலையடிப்புதூர் கிராமம் சத்தியமங்கலம்
29.	19/2012	ஸ்ரீகள்ளியங்காட்டு மாறியம்மன், ஆட்டோ, வேன், காள் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் ஈரோடு - கோபி மெயின்ரோடு ஒத்தக்குதிரை கே.மேட்டுப்பாளையம்-638 455

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
30.	2/2011	கூடக்கரை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கூடக்கரை (அஞ்சல்) காசிபாளையம் (வழி) கோபிசெட்டிபாளையம் (தூ) ஈரோடு (மா)-638 466
31.	4/2011	சுண்டக்காம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற எதிரில் சுண்டக்காம்பாளையம் ஊராட்சி நம்பியூர் வட்டாரம் கோபி (தூ) ஈரோடு (மா)
32.	6/2011	மக்கள் நல விழிப்புணர்வு சமூக சேவை அமைப்பு நெ. 1C, திம்மையன்புதூர் ரங்கசமுத்திரம் (அஞ்சல்) சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்-638 402
33.	8/2011	குள்ளம்பாளையம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு குள்ளம்பாளையம் கோபி (தூ) ஈரோடு மாவட்டம்
34.	9/2011	சிறுவலூர் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு சிறுவலூர் கோபி (தூ) ஈரோடு (மா)
35.	10/2011	நாகதேவன்பாளையம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு நாகதேவன்பாளையம் (Dt) ஈரோடு (மா)
36.	13/2011	கடுக்காம்பாளையம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு கடுக்காம்பாளையம் கோபி (தூ) ஈரோடு (மா)
37.	14/2011	அயலூர் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிச்சங்கங்களின் கூட்டமைப்பு அயலூர் கோபி (தூ) ஈரோடு (மா)
38.	37/2011	Anbu Karangal 8/18B1 Venkatachalam Pettai, Earimedu, Gobi (Tk) Erode (Dt)
39.	56/2011	லாரி உரிமையாளர்கள் நல சங்கம் 504/2 கோட்டுவீரம்பாளையம் மைசூர் டிரங் ரோடு சத்தி 638 401 ஈரோடு (மா)
40.	58/2011	சத்தியமங்கலம் காய்கனி உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் குளத்துத்தோட்டம் ஏலஞ்சி கரலியம் (அஞ்சல்) 638 503 சத்தி (தூ) ஈரோடு (மா)
41.	64/2011	ஜெயம் ட்ரெட் மிஷன் நம்பியூர் ஜெயம் ட்ரெட் மிஷன் 5/169, எம்மாம்பூண்டி சாவக்கட்டுப்பாளையம் வயா கோபி வட்டம் ஈரோடு மாவட்டம்
42.	66/2011	அக்னிச்சிறகுகள் நற்பணி மன்றம் மாகாளியம்மன் கோவில் அருகில் பள்ளிக்கூட வீதி மொடச்சூர் (அஞ்சல்) கோபி (தூ) ஈரோடு (மா)-638 476
43.	15/2012	மக்கள் சேவா யூத் கிளப் மாரியம்மன் கோவில் வீதி ஆண்டிபாளையம் ஓடத்துறை அஞ்சல் கோபி வட்டம்
44.	16/2012	பாரதியார் உழவர் சங்கம் கூட்டமைப்பு 224-சத்தி - கோபிமெயின் ரோடு காசிபாளையம் (அஞ்சல்) கோபி-638 454
45.	20/2012	பவானி மாற்றுத்திறனுடையோர் சமூக நலச்சங்கம் 587, சத்தி ரோடு நாவலடியான் ஏஜன்சீஸ் எதிரில் கவுந்தப்பாடி பவானி (தூ)
46.	21/2012	சத்தியமங்கலம் குடிசைப்பகுதி அளவிலான கூட்டமைப்பு கதவு எண் 17/2, கோவிந்தராஜபுரம் ரங்கசமுத்திரம் (அஞ்சல்) சத்தியமங்கலம் நகராட்சி
47.	23/2012	ரோஜா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் 127J ரோஜா நகர் அரியப்பம்பாளையம் சத்தி-638 401
48.	24/2012	கவுந்தப்பாடி வட்டார மணல் மற்றும் மண் லாரி உரிமையாளர்கள் சங்கம் 769h, ஈரோடு ரோடு (பாலம் அருகில்) கவுந்தப்பாடி
49.	25/2012	Sri Karpaka Vinaayakar Educational Society 4/10-6. Sengunthapuram Sathy main road Near Government Hospital P.Puliyampatti-638 459
50.	26/2012	ஆப்பக்கூடல் மினி ஆட்டோ உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் நலச்சங்கம் நெ. 84, முருகன் கோவில் எதிரில் கவுந்தப்பாடி மெயின்ரோடு ஆப்பக்கூடல் சத்தி நகர்(அஞ்சல்) பவானி வட்டம் - 638 315
51.	27/2012	கவுந்தப்பாடி ஈரோடு ரோடு கமை தூக்குவோர் சங்கம் கதவு எண்.732 ஈரோடு ரோடு கவுந்தப்பாடி பவானி வட்டம்
52.	29/2012	தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் சமூக நல மேம்பாட்டுச் சங்கம் 45 குமரன் கோவில் வீதி தூக்கநாயக்கன்பாளையம்-638 506 கோபி (தூ)

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
53.	30/2012	கூகலூர் பேரூராட்சி அளவிலான கூட்டமைப்பு கூகலூர் பேரூராட்சி கோபி ஈரோடு (மா)
54.	34/2012	ஸ்ரீசக்தி விநாயகர் உழவர் சங்கம் வாய்த்தோட்டம், கோட்டுப்புள்ளம்பாளையம் (அஞ்) கோபி-638 453
55.	35/2012	சத்தியமங்கலம் ஆவண எழுத்தர்கள் நலச்சங்கம் S.V.M. காமப்ளக்ஸ் அத்தாணி ரோடு, சத்தியமங்கலம் சார்பதிவாளர்கள் அலுவலகம் எதிரில் சத்தி வட்டம்
56.	36/2012	தாழ்குனி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தாழ்குனி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் தாழ்குனி ஊராட்சி நம்பியூர் வட்டாரம் கோபி வட்டம்.
57.	37/2012	லாகம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு லாகம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் லாகம்பாளையம் ஊராட்சி நம்பியூர்
58.	38/2012	கோபி தாலுக்கா கண்ணாம்பு சூளை உரிமையாளர்கள் நல சங்கம் 4/191 சாணார்பாளையம் ஓடத்துறை (அஞ்) கோபி-638 455
59.	40/2012	பகமை துல்லிய பண்ணை விவசாயிகள் நல சங்கம் இரும்பறை 2/116 பட்டக்காரன்பாளையம் இரும்பறை (அஞ்) புளியம்பட்டி (வழி) மேட்டுப்பாளையம் (தா) கோவை மாவட்டம்
60.	41/2012	கால்நடை மற்றும் பறவை இன முதலீட்டாளர்கள் நலப்பாதுகாப்புச் சங்கம் க.எண் 52 N.K.K இல்லம் ஆலமரத்து கருப்புச்சாமி தோட்டம் குஞ்சாங்காடு பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையம் கோபி
61.	43/2012	திருப்பதி தேசிய துல்லிய பண்ணைத்திட்ட சங்கம் க.எண் 146 நல்லூர் சத்தி-638 401
62.	45/2012	Swasam Magalir Mandram 1/1C, Govindharajapuram, Rangasamudram Sathyamangalam
63.	1/2013	Puddhi-Kai-Karatedo Association 3/185A புங்கம்பள்ளி வாலிபாளையம் (அஞ்) தேசிபாளையம் சத்தி வட்டம்-638 402
64.	2/2013	Admire Goals to Achieve Motivation Society(AGAM) No37, Munsif Street Gobichettipalayam-638 452
65.	3/2013	Paalam Social Service Organisation 8, Arulavadi (Po) Sathyamangal (TK) Erode District - 638461
66.	4/2013	கொங்கு மண்டல நாடார்கள் சமுத்துவ முன்னேற்ற சங்கம் 11 கண்ணகி வீதி நாயக்கன்காடு கோபி
67.	5/2013	மே.தொ.ம.அ.திட்டம் புலிப்பார் IV நீர்வடிப்பகுதி சங்கம் பொன்னேகவுண்டன்புதூர் புலிப்பார் அவினாசி தாலுக்கா
68.	6/2013	கணக்கம்பாளையம் விவசாயிகள் நலச்சங்கம் 277, ஹரிசன காலனி கணக்கம்பாளையம் கோபி (தா) கோபி
69.	7/2013	Maxpro Freelancers Welfare Association Nambiyur 16/3 Pvr Road Nambiyur (Po) Gobi (Tk)
70.	9/2013	பையன்னாபுரம் விவசாயிகள் சேவா சங்கம் 3/48, பையன்னாபுரம், AD காலனி சிமிட்டஹள்ளி (அஞ்) தாளவாடி வழி சத்தி (தா) ஈரோடு (மா)
71.	10/2013	ஸ்ரீபண்ணாரியம்மன் பண்ணை கருவிகள் பயன்படுத்துவேவர் சங்கம் 3/54 அண்ணாநகர் இக்கரைத்தப்பள்ளி (அஞ்) பவானிசாகர் (வட்டம்)-639 451
72.	11/2013	கதிரவன் கூட்டுப்பொறுப்பு விவசாயிகள் சங்கம் 1/26A பால் உற்பத்தியாளர் சங்கக் கட்டடம் புளியம்பட்டி மெயின்ரோடு உக்கரம் (அஞ்) 638 402 சத்தி (தா)
73.	12/2013	சக்தி பண்ணாரியம்மன் விவசாயிகள் நலச்சங்கம் பருத்திக்காட்டு மேடு கோசணம்(அஞ்) நம்பியூர் வழி கோபி(தா) ஈரோடு மாவட்டம்
74.	13/2013	கணபதிபாளையம் கூட்டுப்பொறுப்பு விவசாயிகள் சங்கம் 5/5 அந்தியூர் மெயின்ரோடு S.கணபதிபாளையம் புதுக்கரைப்புதூர்
75.	15/2013	ஸ்ரீவேல் விநாயகர் திருக்கோவில் நற்பணி மன்றம் 13/42, 8வது வீதி, பவானிசாகர் சத்தி (தா) ஈரோடு மாவட்டம்
76.	16/2013	Little flower Home Society 28/18 Elathur A.Chettipalayam-638 458 Nambiyur via Gobi (Tk)
77.	18/2013	பிருந்தாவன் கார்டன் (வடக்குப் பகுதி) குடியிருப்போர் நலச்சங்கம் க.எண் 12A பிருந்தாவன் கார்டன் ஆறுகவளைத்தோட்டம் கோபி-638 425 ஈரோடு மாவட்டம்
78.	20/2013	திரு ஆண்டவர் நகர் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் II 231F, திரு ஆண்டவர் நகர் செம்பூத்தம்பாளையம் பெரியபுலியூர் (அஞ்) 638 455 கோபி ஈரோடு மாவட்டம்
79.	21/2013	சத்தியமங்கலம் மட்டன் மற்றும் சிக்கன் கடை உரிமையாளர்கள் சங்கம் முகம்மதியர் பள்ளிக்கூடம் எதிரில் சத்தியா தியேட்டர் ரோடு சத்தி-I ஈரோடு மாவட்டம்

வரிசை எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
80.	22/2013	நிழல் பசுமை இயக்க சங்கம் 67 மாதேஸ்வரன் கோவில் வீதி கோபி ஈரோடு மாவட்டம்
81.	23/2013	Sebosa Software Services & Computer Development Centre 33-P இந்திரா நகர், காசிபாளையம் கோபி (தூ) ஈரோடு (மா)
82.	24/2013	இந்து கவர் குல நல சங்கம் (Old) சத்தி 35, வெள்ளாளர் மாரியம்மன் கோவில் சமீபம் வடக்கு பேட்டை சத்தி-638 401 ஈரோடு
83.	28/2013	ஸ்ரீநிவாஸ் நகர் - பூஞ்சோலை நகர் குடியிருப்போர் நல சங்கம் 2, ஸ்ரீநிவாஸ் நகர் கோபி ஈரோடு மாவட்டம்
84.	29/2013	பஞ்சை புளியம்பட்டி கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் நலச்சங்கம் 247, தங்கசாலை வீதி நம்பியூர் ரோடு பஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் வட்டம் ஈரோடு மாவட்டம்
85.	31/2013	நம்பியூர் வட்டார போதகர் ஐக்கியம் தேவசபை 92, CSI வீதி நம்பியூர் 638 458 கோபி (வட்டம்)
86.	48/2013	RMP நகர் குடியிருப்போர் நல சங்கம் க.எண். 133-10/1 RMP நகர் பரிசல் துறை ரோடு ரங்கசமுத்திரம் (அஞ்) சத்தி-638 402.
87.	51/2013	மேல்சீமை குறு மற்றும் சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் ஓசஅட்டி கிராமம் அரேபாளையம் சத்தி தாலுக்கா ஈரோடு மாவட்டம் 638 401
88.	50/2013	Green House [Society For Environmental Development And Society Welfare No.8 First Floor V.S.Plaza, Mainroad Near Balu Petrol Bunk Gobichettipalayam Pin:638 452
89.	54/2013	PPY CITY CLUB No-16 Kovai Main Road Ganapathy Garden Puliyampatti-638 459
90.	55/2013	படுகா மகாஜன சங்க, ஓசஅட்டி அரேப்பாளையம் சத்தியமங்கலம்
91.	56/2013	நம்பியூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் க.எண். 395 மெயின்ரோடு நம்பியூர் அஞ்சல் கோபி
92.	57/2013	ஆதிசக்தி மக்கள் சங்கம் 1/216 வேட்டைக்காரன்கோவில் நாகதேவன்பாளையம் (அஞ்) கோபி-638 476
93.	59/2013	கோபி வட்டார ஓட்டுநர் பதிரிசி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் 3-B வெங்கடேசா காமப்ளக்ஸ் ஈரோடு மெயின்ரோடு புதுப்பாளையம் கோபி
94.	4/2014	வானவில் பாய்ஸ் நற்பணி மன்றம் 5/139, புள்ளப்பநாயக்கன்பாளையம் (அஞ்சல்) ஏளூர் மேடு கோபி வட்டம்
95.	6/2014	பஞ்சைபுளியம்பட்டி தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம் 1/26 செளண்டம்மன் கோவில் தெரு பஞ்சைபுளியம்பட்டி (அஞ்சல்) சத்தி தாலுக்கா
96.	7/2014	சத்தி டீரிஸ்ட் வேன் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் எம்.பி. காமப்ளக்ஸ், 6, முதல் தளம் கோபி மெயின் ரோடு சத்தி-638 402
97.	11/2014	Gobichettipalayam Kairali Association TVJ Complex No.195 cutcheryu ST Gobichettipalayam - 638452
98.	13/2014	கண்மணி மீனவர்கள் நலச்சங்கம் 2/60, பிரசாத் வீதி காவிலிபாளையம்-638402

கோபிசெட்டிப்பாளையம்,
2019 அக்டோபர் 17.

D. பூங்கொடி,
மாவட்டப் பதிவாளர்.

1983-ஆம் வருட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(b)இன் கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை

MDA/HSG 139 சூர்யா நகர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.

(ந.க. எண் 2610/15/சுப)

மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG 139 சூர்யா நகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 29-07-2016 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

மதுரை,
2019 செப்டம்பர் 25.

ஆர்.எம்.எஸ். விநாயகர்,
துணைப்பதிவாளர் (வீட்டுவசதி).

1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140(1)-ன் கீழ் பதிவெண் இரத்து செய்யப்பட்டது பற்றிய அறிவிக்கை

ஈ.எச். 73 டாக்டர் அண்ணா நெசவாளர் கூட்டுறவு சங்கம்.

(சி.எல்.எப்.: 45/1990/எம்)

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் செயல்பட்டு வந்து கலைக்கப்பட்ட ஈ.எச். 73 டாக்டர் அண்ணா நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கலைத்தல் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு, 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140(1)-ன் கீழ் ஈரோடு சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் ஈரோடு அவர்களின் செயல்முறைகள் சி.எல்.எப் 45/1990/எம், நாள்: 30-09-2019ல் கண்டுள்ளவாறு பதிவெண் இரத்து செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஈரோடு,
2019 அக்டோபர் 12.

ர. ஸ்ரீதரன்,
உதவி இயக்குநர்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை.

ஈ.எச். 87 விஜயமங்கலம் நம்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம்.

(சி.எல்.எப்.: 45/1990/எம்)

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் செயல்பட்டு வந்த கலைக்கப்பட்ட ஈ.எச். 87 டாக்டர் விஜயமங்கலம் நம்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கமானது ஈரோடு சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் சி.எல்.எப் 52/1990/எம், நாள்: 14-10-2019-ன்படி 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140(1)-ன் கீழ் பதிவெண் இரத்து செய்யப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஈரோடு,
2019 அக்டோபர் 14.

ர. ஸ்ரீதரன்,
உதவி இயக்குநர்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை.